

DL-008

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)

Name of the Test

Local Fund Audit Department Test - Commercial Book - keeping (Without Books)	064
--	-----

DL.008

Maximum Time: One and Half Hour

Maximum Marks: 60

IMPORTANT INSTRUCTIONS

OBJECTIVE TYPE

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 60 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 60 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
3. In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின், சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
 - a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.

1. On the acceptance of a bill the acceptor debits
ஒரு மாற்றுச்சீட்டு ஏற்கப்படும் நிலையில் ஏற்பாளர் இவரது கணக்கில் பற்று வைப்பார்?
- (A) ✓ Payee A/c
பெறுபவர் க/கு
- (B) Creditors A/c
கடனீந்தோர் க/கு
- (C) Bills payable A/c
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு க/கு
- (D) Bills Receivable A/c
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு
2. Which one of the following errors are not revealed by the trial balance?
பின்வருவனவற்றில் இருப்பாய்வில் வெளிப்படாத பிழை எது?
- (A) ✓ Compensating errors
ஈடுசெய் பிழை
- (B) Errors of commission
செய்பிழை
- (C) Wrong balancing of account
கணக்கினை தவறாக இருப்பு கட்டுதல்
- (D) Wrong totalling of an account
தவறான கூடுதல்
3. Which of the following are of capital nature?
பின்வருவனவற்றில் முதலின வகையைச் சேர்ந்தது?
- (A) Purchase of goods
கொள்முதல்
- (B) Repair charges
பழுதுபார்ப்பு செலவு
- (C) ✓ Wages paid for installation of machinery
இயந்திரத்தை நிறுவுவதற்கான கூலி
- (D) Rent for the factory
ஆலை வாடகை

4. Which is the Direct Tax among the following?
பின்வருவனவற்றில் நேரடி வரி விதிப்பு எது?

- (A) Excise duty
கலால் வரி
- (B) Income tax
வருமான வரி
- (C) Sales tax
விற்பனை வரி
- (D) Service tax
சேவை வரி

5. Contra entries are made only when
எதிர்ப்பதிவுகள் பின்வரும் ஒரு நடவடிக்கையின்போது மட்டும் செய்யப்படுகிறது

- (A) Double coloumn cash book is prepared
இருபத்தி ரொக்க ஏட்டு பதிவுகளில்
- (B) Triple column cash book is prepared
முப்பத்தி ரொக்க ஏட்டு பதிவுகளில்
- (C) Simple cash book is prepared
ஒரு பத்தி ரொக்க ஏட்டில்
- (D) Petty cash book is prepared
சில்லறை ரொக்க ஏட்டில்

6. The balance of petty cash is
சில்லறை ரொக்க ஏட்டின் இறுதி இருப்பு ஒரு

- (A) An expense
செலவு
- (B) An income
வருமானம்
- (C) An asset
சொத்து
- (D) A liability
பொறுப்பு

7. Journal is a book of
குறிப்பேடு என்பது

- (A) original entry
முதன்மைப் பதிவு
- (B) all cash transaction
அனைத்து ரொக்க நடவடிக்கைகள்
- (C) secondary entry
துணைப் பதிவு
- (D) all non cash transaction
அனைத்து ரொக்கமற்ற நடவடிக்கைகள்

8. The accounting equation is based on

கணக்கியல் சமன்பாடு இதனை அடிப்படையாகக் கொண்டது

- (A) ✓ Dual aspect
இரட்டை தன்மை
- (B) Business entity
வியாபார நிறுவனம்
- (C) Going concern
நிலைமாறும் தன்மை
- (D) Profit or loss
இலாப நட்டம்

9. Good will is an example of

நற்பெயரின் எடுத்துக்காட்டு

- (A) Tangible Real A/c
புலனாகக்கூடிய சொத்து கணக்கு
- (B) Personnel A/c
ஆள்சார் கணக்கு
- (C) Nominal A/c
பெயரளவு கணக்கு
- (D) ✓ Intangible Real A/c
புலனாகச் சொத்துக் கணக்கு

10. If Babu started business with a capital of Rs. 50,000/- in the journal

திரு. பாபு ரூ.50,000/- முதலுடன் தொழில் தொடங்கினால்

- (A) ✓ Cash A/c is to be debited
ரொக்க க/கு பற்று
- (B) Capital is to be debited
முதல் க/கு பற்று
- (C) Cash A/c is to be credited
ரொக்க க/கு வரவு
- (D) Babu A/c is to be credited
பாபு க/கு வரவு

11. On 01.04.2017 total creditor A/c Bal. is Rs. 70,000/-. On 31.3.2018 balance is Rs. 1,81,000/- cash paid to creditor during the year is Rs. 29,000/-. Then credit purchases during the year is

பற்பல கடனீந்தோர் இருப்பு 01.04.2017 ரூ.70,000
31.03.2018 ரூ.1,81,100
கடனீந்தோருக்கு அவ்வாண்டு செலுத்திய ரொக்கம் ரூ.29,000
எனில், அவ்வாண்டின் கடன் கொள்முதல்

- (A) Rs. 99,000
ரூ.99,000
- (B) Rs. 2,51,000
ரூ.2,51,000
- (C) ✓ Rs. 1,40,000
ரூ.1,40,000
- (D) Rs. 2,10,000
ரூ.2,10,000

12. Select the Personal A/c from the following

பின்வருவனவற்றில் ஆள்சார் கணக்கை தேர்வு செய்க

(A) Sales A/c
விற்பனை கணக்கு

(B) Machinery A/c
இயந்திர கணக்கு

(C) Bank A/c
வங்கி கணக்கு

(D) Salary A/c
சம்பள கணக்கு

13. Select the Nominal A/c from the following

பெயரளவு கணக்கினை தேர்வு செய்க.

(A) Bank A/c
வங்கி கணக்கு

(B) Raju A/c
ராஜு கணக்கு

(C) Furniture A/c
அறைகலன் கணக்கு

(D) Discount allowed
தள்ளுபடி அளித்தது

14. Select the Real A/c from the following

சொத்துக் கணக்கினை தேர்வு செய்க

(A) Sales
விற்பனை

(B) Building
கட்டிடம்

(C) Salary
சம்பளம்

(D) Bank A/c
வங்கி கணக்கு

15. If sale value exceeds the book value of an asset, then it is a/an

விற்பனை விலை சொத்தின் ஏட்டு மதிப்பை விட அதிகம் இருந்தால் அது ஒரு

(A) Income
வருமானம்

(B) Profit
இலாபம்

(C) Loss
நட்டம்

(D) Asset
சொத்து

16. Profit on sale of a Fixed Asset is to be debited in

நிலைச் சொத்து விற்பனையில் எழும் இலாபம் பற்று செய்யப்படும் கணக்கு

(A) Fixed Asset A/c
நிலைச் சொத்து கணக்கு

(B) Depreciation A/c
தேயமான கணக்கு

(C) Trading A/c
வியாபார கணக்கு

(D) P and L A/c
இலாப நட்ட கணக்கு

17. An estimate of assets and liabilities as on date is called
ஒரு குறிப்பிட்ட நாளில் தயாரிக்கப்படும் சொத்து பொறுப்பு அறிக்கை இவ்வாறு அழைக்கப்படுகிறது

- (A) balance sheet
இருப்பு நிலைக் குறிப்பு
- (B) statement of affairs
நிலை அறிக்கை
- (C) statement of capital
முதல் அறிக்கை
- (D) trial balance
இருப்பாய்வு

18. Under the networth method any additions to capital during the accounting period must be

நிகர மதிப்பு முறையில் அந்த ஆண்டின் முதல் மதிப்பை உயர்த்தினால், அதனை

- (A) added to profit
இலாபத்துடன் கூட்ட வேண்டும்
- (B) subtracted from profit
இலாபத்திலிருந்து கழிக்க வேண்டும்
- (C) added to capital
முதலுடன் கூட்ட வேண்டும்
- (D) deducted from capital
முதலிலிருந்து கழிக்க வேண்டும்

19. Calculate the missing figure :

Profit	Rs. 2,400
Capital at end	Rs. 8,000
Additional capital	Rs. 2,000
Drawings	Rs. 1,200

Opening capital-?

கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து விடுபட்டதை தேர்வு செய்க :

இலாபம்	ரூ.2,400
இறுதி முதல்	ரூ.8,000
கூடுதல் முதல்	ரூ.2,000
எடுப்பு	ரூ.1,200
மூலதனம்	?

- (A) 30,000
- (B) 3,000
- (C) 4,800
- (D) 23,000

20. Premium received on issue of shares is a
பங்கு வெளியீட்டில் பெற்ற முனைமம் ஒரு

(A) ✓ Capital receipt
முதலின வருவாய்

(B) Revenue receipt
வருவாயின வருவாய்

(C) Deferred capital receipt
நீள்பயன் முதலின வருவாய்

(D) Deferred revenue receipt
நீள்பயன் வருவாயின வருவாய்

21. If a cheque sent for collection is dishonoured, debit is given to
வங்கியில் வசூலிக்க செலுத்தப்பட்ட காசோலை மறுக்கப்பட்டால் பின்வரும் கணக்கில்
பற்றெழுதப்படும்

(A) Supplier's A/c
வழங்குபவரின் க/கு

(B) Bank A/c
வங்கி க/கு

(C) Sale A/c
விற்பனை க/கு

(D) ✓ Customers A/c
வாடிக்கையாளரின் க/கு

22. Single entry system maintains
ஒற்றைப் பதிவு முறையில் பயன்படுத்தப்படும் கணக்குகள்

(A) All kinds of accounts
அனைத்து கணக்குகள்

(B) ✓ Only personnel and cash accounts
ஆள்சார் மற்றும் ரொக்க கணக்குகள்

(C) Only cash accounts
ரொக்க கணக்கு மட்டும்

(D) Only personnel account
ஆள்சார் கணக்கு மட்டும்

23. A bank reconciliation statement is prepared by
வங்கி சரிக்கட்டும் பட்டியல் இவரால் தயாரிக்கப்படுகிறது

(A) Bank
வங்கி

(B) Debtors
கடனாளிகள்

(C) ✓ Business
வியாபார நிறுவனம்

(D) Creditors
கடனீந்தோர்

24. When money is withdrawn from bank, the bank
வங்கியிலிருந்து வாடிக்கையாளர் பணம் எடுத்தவுடன், வங்கியால்
- (A) Credit customers A/c
வாடிக்கையாளர் கணக்கில் வரவு எழுதப்படும்
- (B) Debits customers A/c
வாடிக்கையாளர் கணக்கில் பற்று எழுதப்படும்
- (C) Debit and Credit customers A/c
வாடிக்கையாளர் கணக்கில் பற்று மற்றும் வரவு எழுதப்படும்
- (D) Debit Bank's A/c
வங்கி கணக்கில் பற்று எழுதப்படும்
25. Debit balance in the bank column of the cash book means
ரொக்கப் புத்தகத்தின் வங்கி பத்தியின் பற்று இருப்பு என்பது
- (A) Debit balance as per bank statement
வங்கி செல்லேட்டின்படி பற்று இருப்பு
- (B) Overdraft as per cash book
ரொக்கப் புத்தகத்தின்படி மேல்வரை பற்று
- (C) Credit balance as petty cash
சில்லறை ரொக்க ஏட்டின் வரவு இருப்பு
- (D) Credit balance as per bank statement
வங்கி செல்லேட்டின் வரவு இருப்பு
26. A bank reconciliation statement is prepared with the help of
வங்கி சரிக்கட்டும் பட்டியல் இதன் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது
- (A) Bank statement
வங்கி செல்லேடு
- (B) Cash book
ரொக்கப் புத்தகம்
- (C) Bank statement and bank column of the cash book
வங்கி செல்லேடு மற்றும் ரொக்கப் புத்தக வங்கி பத்தி
- (D) Petty cash book
சில்லறை ரொக்க ஏடு

27. If the debit and credit aspects of a transaction are recorded in the cash book, it is
ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவு ஆகிய இருதன்மைகளும் ரொக்க ஏட்டில் பதியப்பட்டால் அது ஒரு
- (A) Compound entry
கூட்டு பதிவு
- (B) Single entry
ஒற்றை பதிவு
- (C) Contra entry
எதிர்ப் பதிவு
- (D) Simple entry
எளிய பதிவு
28. Which of the following is recorded as contra entry?
பின்வருவனவற்றில் எது எதிர்ப் பதிவு?
- (A) Withdrew cash from bank for office use
அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தல்
- (B) Withdrew cash from bank for personal use
சொந்த பயன்பாட்டிற்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தல்
- (C) Direct payment made by the customer in the bank A/c of business
நிறுவன வங்கி கணக்கிற்கு வாடிக்கையாளரால் நேரடியாக பணம் செலுத்தப்பட்டது
- (D) When bank charges interest
வங்கி கட்டணம் வங்கியால் கழிக்கப்பட்டது
29. Financial position of a business is ascertained on the basis of
நிறுவனத்தின் நிதி நிலைமை இதன் மூலம் தெரியவருகிறது.
- (A) Journal
குறிப்பேடு
- (B) Trial balance
இருப்பாய்வு
- (C) Balance sheet
இருப்பு நிலைக் குறிப்பு
- (D) Ledger
பேரேடு
30. Accounting equation signifies
கணக்கியல் சமன்பாடு குறிப்பது
- (A) Assets of a business are equal to the total of the capital and liabilities
வியாபாரத்தின் சொத்துக்கள், முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமம்
- (B) Capital of a business is equal to assets
நிறுவனத்தின் முதல் அந்நிறுவன சொத்துக்களுக்கு சமம்
- (C) Liabilities of a business are equal to assets
நிறுவனத்தின் பொறுப்புகள் நிறுவன சொத்துக்களுக்கு சமம்
- (D) Capital of a business is equal to liabilities
நிறுவனத்தின் முதல் நிறுவன பொறுப்புகளுக்கு சமம்

31. A firm has assets of Rs. 5,00,000 and the external liabilities of Rs. 3,00,000. Its capital would be

நிறுவனத்தின் சொத்துக்கள் ரூ.5,00,000
பொறுப்புகள் ரூ.3,00,000
எனில் நிறுவனத்தின் முதல்

(A) Rs. 8,00,000
ரூ.8,00,000

(B) Rs. 2,00,000
ரூ.2,00,000

(C) Rs. 1,00,000
ரூ.1,00,000

(D) Rs. 4,00,000
ரூ.4,00,000

32. A firm has an assets of Rs. 1,00,000, its capital is Rs. 20,000, Its liabilities would be

நிறுவனத்தின் சொத்துக்கள் ரூ.1,00,000
முதல் ரூ.20,000
எனில் பொறுப்புகள்

(A) Rs. 80,000
ரூ.80,000

(B) Rs. 1,20,00
ரூ.1,20,000

(C) Rs. 1,00,000
ரூ.1,00,000

(D) Rs. 20,000
ரூ.20,000

33. Which one of the following is representative personnel a/c

பின்வருவனவற்றில் பிரதிநிதித்துவ ஆள்சார் க/கு எது?

(A) Building A/c
கட்டிடம் க/கு

(B) Outstanding A/c
நிலுவை சம்பள க/கு

(C) Mahesh A/c
மகேஷ் க/கு

(D) Balan & Co.
பாலன் க/கு

34. Prepaid Rent is a

முன்கூட்டி செலுத்திய வாடகை என்பது

(A) Real A/c
சொத்து க/கு

(B) Nominal A/c
பெயரளவு க/கு

(C) Personnel A/c
ஆள்சார் க/கு

(D) Representative personnel A/c
பிரதிநிதித்துவ ஆள்சார் க/கு

35. The incorrect accounting equation is
தவறான கணக்கியல் சமன்பாடு

- (A) Assets = Liabilities + Capital
சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்
- (B) Assets = Capital + Liabilities
சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்
- (C) Liabilities = Assets + Capital
பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்
- (D) Capital = Assets – Liabilities
முதல் = சொத்துக்கள் – பொறுப்புகள்

36. The amount brought into the business by the proprietor should be credited to
உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

- (A) Capital A/c
முதல் க/கு
- (B) Suspense A/c
அனாமத்து க/கு
- (C) Cash A/c
ரொக்க க/கு
- (D) Drawing A/c
எடுப்பு க/கு

37. The total of the debit side of the ledger Rs. 1,00,000, total of the credit side of the ledger Rs. 65,000, balance of Rs. 35,000 would be
பேரேட்டின் பற்று இருப்பு ரூ.1,00,000 வரவு இருப்பு ரூ. 65,000 எனில் மீதமுள்ள ரூ.35,000

- (A) Credit balance
வரவு இருப்பு
- (B) Debit balance
பற்று இருப்பு
- (C) Nil balance
இருப்பு இல்லை
- (D) Debit and Credit balance
பற்று மற்றும் வரவு இருப்பு

38. The trial balance contains the balance of
இருப்பாய்வு கீழ்க்கண்ட எந்த கணக்குகளை உள்ளடக்கும்

- (A) only personnel A/c
ஆள்சார் கணக்கு மட்டும்
- (B) only real A/c
சொத்து கணக்கு மட்டும்
- (C) only nominal A/c
பெயரளவு கணக்கு மட்டும்
- (D) all accounts
அனைத்து கணக்குகளும்

39. The difference of totals of both debit and credit side of trial balance is transferred to இருப்பாய்வின் பற்றுப் பத்தியின் மொத்தமும் வரவுப் பத்தியின் மொத்தமும் வேறுபட்டால், அதனை எடுத்தெழுத வேண்டிய கணக்கு
- (A) Trading A/c
வியாபார க/கு
- (B) Difference A/c
வித்தியாச க/கு
- (C) ✓ Suspense A/c
அனாமத்து க/கு
- (D) Miscellaneous A/c
இதர கணக்கு
40. Errors of principle arises when விதிப்பிழை என்பது
- (A) there is complete omission of a transaction
ஒரு நடவடிக்கை முழுமையாக விடுபடுதல்
- (B) there is a partial omission
நடவடிக்கையின் ஒரு பகுதி விடுபடுதல்
- (C) ✓ distinction is not made between capital and revenue items
முதலின் மற்றும் வருவாயின் வேறுபாடு அறியாத பதிவு
- (D) there are wrong postings and wrong costing
தவறாக எடுத்தெழுதல் மற்றும் தவறான கூடுதல்
41. The total of purchase book has overcast. Which of the following accounts should be debited in the rectifying journal entry? கொள்முதல் ஏடு கூடுதல் அதிகமாக கூட்டப்பட்டால், பின்வரும் எந்த கணக்கில் பற்றெழுதப்பட வேண்டும்?
- (A) Purchase A/c
கொள்முதல் க/கு
- (B) ✓ Suspense A/c
அனாமத்து க/கு
- (C) Creditor A/c
கடன்நீதோர் க/கு
- (D) Purchase Return A/c
கொள்முதல் திருப்பம் க/கு
42. Wages paid for installation of machinery wrongly debited to Wages A/c is an error of இயந்திரம் நிறுவுதலுக்கான கூலி, தவறுதலாக கூலி கணக்கில் பற்று வைக்கப்பட்டது. இது ஒரு
- (A) Partial omission
பகுதி விடுபிழை
- (B) ✓ Principle error
விதிப்பிழை
- (C) Complete omission
முழு விடுபிழை
- (D) Duplication
இரட்டை பிழை

43. Sales book is overcast by Rs. 200/- which of the following is correct rectification process?
 விற்பனை ஏட்டில் தவறாக ரூ.200 அதிகமாக கூட்டப்பட்ட பின்வரும் பதிவுகளில் உரிய திருத்தப்பதிவு எது?
- (A) ✓ Debiting Sales A/c by Rs. 200/-
 விற்பனை கணக்கில் ரூ.200/- பற்று வைக்க வேண்டும்
- (B) Debiting Sales A/c by Rs. 400/-
 விற்பனை கணக்கில் ரூ.400/- பற்று வைக்க வேண்டும்
- (C) Crediting Sales A/c by Rs. 200/-
 விற்பனை கணக்கில் ரூ.200/- வரவு எழுத வேண்டும்
- (D) Crediting Sales A/c by Rs. 100/-
 விற்பனை கணக்கில் ரூ.100/- வரவு எழுத வேண்டும்
44. Under the Written Down Value method of depreciation, the amount of depreciation is
 குறைந்து செல் மதிப்பீட்டு முறையில், தேய்மானத் தொகை, ஆண்டுக்கு
- (A) ✓ uniform in all years
 ஒரே மாதிரி இருக்கும்
- (B) decreasing every year
 ஆண்டுதோறும் குறையும்
- (C) increasing every year
 ஆண்டுதோறும் அதிகரிக்கும்
- (D) no change
 மாறாது
45. Depreciation is provided on
 தேய்மானம் இதன் மீது கணக்கிடப்படுகிறது
- (A) Current assets
 நடப்பு சொத்துகள்
- (B) Outstanding charges
 நிலுவை வருமானங்கள்
- (C) All assets
 அனைத்து சொத்துக்கள்
- (D) ✓ Fixed assets
 நிலைச் சொத்துக்கள்
46. A firm purchased a plant for Rs. 95,000/- and its erection charges is Rs. 5,000/- after the effective life of 10 years scraped for Rs. 20,000/-. Rate of depreciation under Straight Line Method would be
 இயந்திரம் ரூ.95,000/- க்கு வாங்கப்பட்டு நிறுவும் செலவு ரூ.5,000/- செலவிடப்பட்டது. 10 ஆண்டுகள் உபயோகத்திற்கு பிறகு இயந்திரம் ரூ.20,000/-க்கு விற்கப்பட்டது. நேர்கோட்டு முறையில் தேய்மான விகிதம்
- (A) 10%
- (B) ✓ 8%
- (C) 20%
- (D) 25%

47. Interest on bank deposit is a
வங்கி வைப்பின் மீதான வட்டி ஒரு

(A) Capital Receipt
முதலின் வருவாய்

(C) Capital Expenditure
முதலின் செலவு

(B) Revenue Receipt
வருவாயின் வருவாய்

(D) Revenue Expenditure
வருவாயின் செலவு

48. Net profit of the business increases the _____.
நிகர இலாபம் இதன் மதிப்பினை உயர்த்துகிறது

(A) Drawings
எடுப்பு

(C) Debts
கடன்கள்

(B) Receivables
பெறுதல்கள்

(D) Capital
முதல்

49. Current asset does not include
நடப்பு சொத்தில் அடங்காதது

(A) Furniture
அறைகலன்

(C) Stock
சரக்கிருப்பு

(B) Cash
ரொக்கம்

(D) Prepaid expenses
முன்கூட்டி செலுத்திய செலவுகள்

50. Closing stock is valued at
இறுதிச் சரக்கிருப்பு இவ்வாறு மதிப்பிடப்படுகிறது

(A) Cost price
அடக்க விலையில்

(B) Market price
சந்தை விலையில்

(C) Cost price or market price whichever is higher
அடக்க விலை (அ) சந்தை விலை, இரண்டில் அதிகமான மதிப்பில்

(D) Cost price or market price whichever is lower
அடக்க விலை (அ) சந்தை விலை இரண்டின் குறைவான மதிப்பில்

51. Balance sheet shows the _____ of business
இருப்பு நிலைக் குறிப்பின் மூலம் இதனை அறியலாம்

- (A) Profitability
இலாப விகிதம்
- (B) Financial position
நித நிலைமை
- (C) Sales
விற்பனை
- (D) Purchases
கொள்முதல்

52. Accrued interest on investment will be shown
முதலீடுகளின் மீது பெற வேண்டிய வட்டி

- (A) On the credit side of Profit and Loss A/c only
இலாப நட்ட கணக்கின் வரவு பக்கத்தில் மட்டும் எழுதப்படும்
- (B) On the Asset side of Balance sheet only
இருப்பு நிலைக் குறிப்பின் சொத்து பக்கத்தில் மட்டும் காண்பிக்கப்படும்
- (C) On the Credit side of the P&L A/c and Asset side of Balance sheet
இலாப நட்ட க/கு வரவு பக்கம் மற்றும் இருப்பு நிலை குறிப்பு சொத்து ஆகியவற்றில் எழுதப்படும்
- (D) On the Debit side of P&L A/c and Asset side of the balance sheet
இலாப நட்ட க/கு பற்று பக்கம் மற்றும் இருப்பு நிலை குறிப்பில் சொத்து பக்கம் எழுதப்படும்

53. If there is no existing provision for doubtful debts, provision created for doubtful debt is
வாரா ஐயக்கடன் ஒதுக்கு ஏதும் இல்லாத நிலையில், புதிய வாரா ஐயக்கடன் ஒதுக்கு

- (A) Debited to Bad debts A/c
வாராக் கடன் கணக்கில் பற்றெழுதப்படும்
- (B) Debited to Sundry Debtors A/c
பற்பல கடனாளிகள் கணக்கில் பற்றெழுதப்படும்
- (C) Credited to Bad debts A/c
வாராக்கடன் கணக்கில் வரவெழுதப்படும்
- (D) Debited to P&L A/c
லாப நட்ட கணக்கில் பற்றெழுதப்படும்

54. While preparing the Trial Balance, the accountant finds that the total of the debit coloumn is short by Rs 5,000. This difference will be

இருப்பாய்வு தயாரித்தலின் பற்று பத்தி ரூ.5,000/- குறைவாக உள்ளது கண்டறியப்படுகிறது. இந்த வித்தியாசம்

- (A) ✓ Debited to Suspense A/c
அனாமத்து கணக்கில் பற்றெழுதப்படும்
- (B) Credited to Suspense A/c
அனாமத்து கணக்கில் வரவு எழுதப்படும்
- (C) Adjusted to any of debit balance
பற்றுப் பத்தியில் ஏதேனும் ஒரு கணக்கில் சரி செய்யப்படும்
- (D) Adjusted to any of crebit balance
வரவு பத்தியில் ஏதேனும் ஒரு கணக்கில் சரி செய்யப்படும்

55. Furniture A/c showing details as below

	₹
Jan.1 Furniture in hand	2,000
Jan.1 Purchase of Furniture for cash	4,000
Jan 30. Sold Furniture	400

Balance of Furniture will be

பின்வரும் விவரங்களிலிருந்து இறுதி இருப்பை தேர்ந்தெடுக்க :

	ரூ.
ஜன, 1 அறைகலன் இருப்பு	2,000
ஜன, 1 அறைகலன் வாங்கியது	4,000
ஜன, 30 அறைகலன் விற்றது	400

மிதமுள்ள அறைகலன்

- (A) ✓ Rs. 5,600 Dr.
ரூ.5,600 (பற்று)
- (B) Rs. 6,400 Dr.
ரூ.6,400 (பற்று)
- (C) Rs. 5,600 Cr.
ரூ.5,600 (வரவு)
- (D) Rs. 6,400 (Cr.)
ரூ.6,400 (வரவு)

56. All the items given in the adjustment will appear at in the final accounts சரிக்கட்டுதல் இனங்கள் இறுதிக் கணக்குகளில் _____ தோன்றும்.

- (A) One place
ஒரு இடம்
- (B) ✓ Two places
இரு இடங்களில்
- (C) Three places
மூன்று இடங்களில்
- (D) Four places
நான்கு இடங்களில்

57. If Closing Capital Rs. 3,20,000
 Drawings Rs. 48,000
 Additional capital Rs. 80,000
 Profit during the year Rs. 96,000
 Then Opening Capital will be

இறுதி முதல் ரூ.3,20,000
 எடுப்பு ரூ.48,000
 கூடுதல் முதல் ரூ.80,000
 அவ்வாண்டின் இலாபம் ரூ.96,000
 எனில் தொடக்க முதல்.

- (A) ✓ Rs. 1,92,000 ரூ.1,92,000
 (B) Rs. 4,00,000 ரூ.4,00,000
 (C) Rs. 1,28,000 ரூ.1,28,000
 (D) Rs. 2,16,000 ரூ.2,16,000

58. The two basic measures of liquidity are :
 இரண்டு அடிப்படை நீர்ம விகிதங்கள்

- (A) Inventory turnover and current ratio
 சரக்கிருப்பு விகிதம் மற்றும் நடப்பு விகிதம்
 (B) ✓ Current profit ratio and liquid ratio
 நடப்பு விகிதம் மற்றும் நீர்ம விகிதம்
 (C) Gross profit ratio and operating ratio
 மொத்த இலாப விகிதம் மற்றும் இயக்க விகிதம்
 (D) Current ratio and average collection period
 நடப்பு விகிதம் மற்றும் சராசரி வசூல் காலம்

59. Credit sales is obtained from
 கடன் விற்பனையை அறிய உதவும் கணக்கு

- (A) Bills receivable A/c பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
 (B) Sales A/c விற்பனை க/கு
 (C) ✓ Total Debtor A/c கடனாளிகள் க/கு
 (D) Total Creditors A/c கடனீந்தோர் க/கு

60. Current assets of a business concern are Rs. 1,00,000 and current liabilities are Rs.50,000/- current ratio will be

நிறுவனத்தின் நடப்பு சொத்துக்கள் ரூ.1,00,000/-,
நடப்பு பொறுப்புகள் ரூ.50,000/-
எனில், நடப்பு விகிதம்?

(A) 2:1
(C) 1:1

(B) 1:2
(D) 1:4

008/DD/21

Tc : 064

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS
LOCAL FUND AUDIT DEPARTMENT TEST – COMMERCIAL
BOOK – KEEPING
(Without Books)

Maximum Time : 1 hour

Maximum Marks : 40

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.
வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.
விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.
2. In case of doubt, English version is the final.
வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

Answer any EIGHT of the following questions.

எவையேனும் எட்டு வினாக்களுக்கு விடையளி.

(8 × 5 = 40)

1. Importance of Ledger.
பேரேடு தயாரித்தலின் முக்கியத்துவம்
2. Write the advantages of maintaining Petty Cash.
சில்லறை ரொக்க ஏடு பராமரித்தலின் பயன்கள்
3. Write short notes on :
 - (a) Amortization
 - (b) Depletion
 - (c) Fixed asset
 - (d) Residual value

[Turn over

சிறு குறிப்பு வரைக :

- (அ) போக்கெழுத்துதல்
- (ஆ) வெறுமையாதல்
- (இ) நிலைச் சொத்து
- (ஈ) இறுதி மதிப்பு (அ) எறி மதிப்பு.

4. What is Statement of Affairs?

நிலை அறிக்கை என்றால் என்ன?

5. On 01.04.2017 Mr. Ravi introduced a capital of Rs.2,00,000/-. His drawing during the year was Rs.20,000 and introduced additional capital of Rs.50,000. His balances as on 31.03.2018 stood as follows :

	Rs.
Bank	80,000
Stock at end	1,00,000
Sundry Debtors	60,000
Furniture	5,000
Cash in hand	5,000
Sundry creditors	25,000
Outstanding expenses	2,000

He keeps his accounts on Single entry method. Find the Profit (or) loss for the year 2017.

திரு. ரவி 01.04.2017 அன்று ரூ.2,00,000 முதல் இட்டு தொழில் தொடங்கினார். அவ்வாண்டில் அவரது எடுப்பு ரூ.20,000 கூடுதல் முதல் ரூ.50,000. 31.03.2018 அன்று அவரது நிலை பின்வருமாறு :

	ரூ.
வங்கியிருப்பு	80,000
இறுதி சரக்கு	1,00,000
பற்பல கடனாளிகள்	60,000
அறைகலன்	5,000
ரொக்கம்	5,000
பற்பல கடனீந்தோர்	25,000
நிலுவை செலவுகள்	2,000

அவர் தனது கணக்குகளை ஒற்றைப் பதிவு முறையில் பராமரித்து வருகிறார். 2017-ம் ஆண்டிற்கான அவரது இலாபம் (அ) நட்டத்தினை கணக்கிடுக.

6. Enter the following in three column cash book of Mr. Anbu.

2017		Rs.
Jan. 1	Cash balance in hand	40,000
2	Balance at Bank	50,000
3	Cash sales	20,000
4	Paid into bank	15,000
5	Cash purchases	12,000
8	Received dividend directly by the bank through ECS	2,000
14	Electricity Bill paid by cash	2,000
16	Received cash from Mr. Kumar and allowed him discount	11,850 150
17	Paid Mr. Babu in full settlement of his account Rs.10,000	9,300
26	Withdrawn cash from ATM for Office use	1,500

திரு அன்பு என்பவரின் நடவடிக்கைகளை முப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

2017		ரூ.
சன. 1	கையிருப்பு ரொக்கம்	40,000
2	வங்கியிருப்பு	50,000
3	ரொக்க விற்பனை	20,000
4	வங்கியில் பணம் செலுத்தியது	15,000
5	ரொக்க கொள்முதல்	12,000
8	ECS முறை மூலம் பங்காதாயம் நேரடியாக வங்கியில் வரவு	2,000
14	மின்சார கட்டணம் செலுத்தியது	2,000
16	திரு. குமார் என்பவரிடமிருந்து பெற்ற ரொக்கம் அவருக்கு தள்ளுபடி வழங்கியது	11,850 150
17	திரு. பாபு என்பவருக்கு (தரவேண்டியது ரூ.10,000) ரொக்கம் அளித்து கணக்கு முடித்தது	9,300
26	ATM லிருந்து அலுவலக பயன்பாட்டிற்காக ரொக்கம் எடுத்தது	1,500

7. Find Rate of Depreciation on Straight Line Method.

	Rs.
Cost of Machinery	2,30,000
Installation charges	20,000
Life of Machinery	10 years
Residual value	50,000

நேர்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க.

	ரூ.
இயந்திரத்தின் அடக்கவிலை	2,30,000
நிறுவுதல் செலவு	20,000
பயனளிப்பு காலம்	10 ஆண்டுகள்
இறுதி மதிப்பு	50,000

8. Prepare a Bank Reconciliation Statement from the following data and find out the balance as per Pass book

	Rs.
1. Balance as per cash book	20,000
2. Cheques deposited but not yet credited	2,000
3. Cheques issued but not presented for payment	3,000
4. Dividend directly received by the bank	400
5. Rent paid by the bank as per standing instructions	1,000
6. Bank charges	1,200
7. Wrong debit by the bank	600

பின்வரும் விவரங்களைக் கொண்டு வங்கி சரிக்கட்டும் பட்டியல் தயாரித்து, செல்லேட்டின்படி இறுதி இருப்பை காண்க :

	ரூ.
1. ரொக்க ஏட்டின்படி வங்கி இருப்பு	20,000
2. வங்கியில் செலுத்தப்பட்ட காசோலைகள் இன்னும் வரவாக்கப்படாதது	2,000
3. அளித்த காசோலைகள் இன்னும் பணமாக்கப்படாதது	3,000
4. நேரடியாக வங்கியில் வரவு வைக்கப்பட்ட பங்காதாயம்	400
5. நிலை உத்தரவின்படி வங்கியால் செலுத்தப்பட்ட வாடகை	1,000
6. வங்கி கட்டணம்	1,200
7. வங்கியால் தவறாக பற்று வைக்கப்பட்டது	600

9. Prepare a Trial balance from the following data :

- (a) Capital
- (b) Bank
- (c) Cash
- (d) Debtors
- (e) Creditors
- (f) Machinery
- (g) Sales return
- (h) Purchase return
- (i) Opening stock
- (j) Purchases.

பின்வரும் விவரங்களைக் கொண்டு இருப்பாய்வு தயாரிக்க :

- (அ) முதல்
- (ஆ) வங்கி
- (இ) ரொக்கம்
- (ஈ) கடனாளிகள்
- (உ) கடனீந்தோர்
- (ஊ) இயந்திரம்
- (எ) விற்பனை திருப்பம்
- (ஏ) கொள்முதல் திருப்பம்
- (ஐ) தொடக்க சரக்கிருப்பு
- (ஓ) கொள்முதல்

10. Pass Journal entries for the transactions below :

- (a) Cash introduced by the Proprietor for Business
- (b) Goods purchased by cash
- (c) Cash deposited into bank
- (d) Goods sold for cash
- (e) Goods sold for credit

முதற்குறிப்பேட்டு பதிவுகள் தருக :

(அ) தொழில் தொடங்க முதலாளியால் இடப்பட்ட ரொக்கம்

(ஆ) ரொக்கம் கொள்முதல்

(இ) வங்கியில் பணம் செலுத்தியது

(ஈ) ரொக்க விற்பனை

(உ) கடன் விற்பனை
